

typescript?

IV 296 7 8 29, f. 28

ms. 7,1078

India IV, 296 (probably 3 copies)

~~MS.~~

நூல் என்ன விடங்களில் நெண்ணென்று கூறு

8 5 19, f. 28

ct. IV, 296, v. 1, 11

(contd) மீதுகளின் பூர்வ சூலைகள் கூடுதல்

கூடுதல்

பேரின் பூர்வ சூலைகள் கூடுதல் கூடுதல்

இந்த நூலில் இது இது இது இது இது இது இது

நூல்கள் என்ன இது இது இது இது இது இது

இது என்ன என்ன என்ன என்ன என்ன

இது என்ன என்ன என்ன என்ன என்ன

என்ன என்ன என்ன என்ன என்ன என்ன

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

ஏன்

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்

2

8219, f. 28

margin

8

ajk[#]ka n^x - nk 'o xj'f^x [
 son p^xn r^x [
 ejk[#] [

verso

in ak[#]ks if^x, ~~sf~~ j^x k^xs xj^xka? 8221 1
 "n^xas p^xny

ak[#]ks p^x ok[#] 'o x^x ejk[#] (!2 j^x n^x s^x f^x) 1^x 2
 2^x p^x s^x p^x {^x 1^x 2^x 1^x k^x j^x
 2^x p^x s^x p^x {^x 1^x 2^x 1^x s^x k^x j^x 3

Comments

1. jsfx - knoff, light baggage, MS I, 167.

2. 2^xb = 2^xb. tu ego gazidi befurāchi - you say,
 my hand self ^{on margin, b.} in train peace, same place ^{see} 6. Not in other ^{l. 46} genera-
 letters

3. da sat zer fili - 200 gold fili (name of
 coin in India; never seen here)

my - ^x mīā, or ?

4. ay mi - shaved ? 200 and whatever it
shud will be? sit = shaved?
 shud?

5. or say take nīk for 150

6. of the type \$ five (of?) weighs

8/19, f. 26. Commentary continued

6 dugra - base money?? take for half
a hundred Fili

7 take a fee type sar-a-sar-a (af. sarāsar?).

7-10 The emphasis that two days had passed since
the writing of the letter seems to indicate that
prices were supposed to change quickly
^{consequently} explains that ~~sarāsar~~ sat out to less
margin ta'abhan than expected

2 ~~tārikh~~ al-nif qā - making ~~to transact~~
company coteries

3-4 see above 5-6

5-6 Sell on the first fair which will be in Almeria
take 200 fili, what will be, we shall take, or (?)
take sills.

Verso 2 ibn (a)khūk.

The writer regrets, perhaps with like ~~and~~ level
as as Persian, ^{year} put therefore dots on them.

I believe the writer was ~~Persian~~, but had learned
to ~~say~~ Arabic (in Hebrew letters) correctly. He writes
(verso 2,3) mukātibū, māqalūhū, as common in the
Maghrib. me T.T.O (2 and m, 4)

I wonder whether the ~~names~~ names SHI MHS N and
SHNSH (for shis) are influenced by Persian.

216 and 1151 ANK
are code words

(certain trustworthy merchants)

It is possible that 878/180¹⁵ or 82
Persian origin

180/180
82/82
